

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்தின் 2019 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான விரிவான வருமானக் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புக்கள் பொழிப்பாக்கப்பட்ட முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுடன்கூடிய 2019 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசுக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தினதும் 1971 இன் 38 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புக்கள் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

எனது அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கத்தினை தவிர்த்து கூட்டுத்தாபனத்தின் 2019 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றவினையும் காசுப்பாய்ச்சலினையும் உண்மையாகவும் நியாயமாகவும் பிரதிபலிக்கும் வகையில் இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

எனது அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியாக்கப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். இக் கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக் கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளக்கூட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, கூட்டுத்தாபனத்தின் தொடர்ந்தியங்கும் இயலுமையை தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாக இருப்பதுடன் முகாமைத்துவமானது நிதியத்தை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் மற்றும் நிதியம் தொடர்ந்தியங்குவதற்கு உரிய விடயங்களை வெளிப்படுத்துவதும் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாகும்.

கூட்டுத்தாபனத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறை தொடர்பான பொறுப்பு, அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களினால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த மற்றும் காலாந்தியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வு விடயப்பற்பு

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளரின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால்கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று அபத்தின் இனங்காணும் போதும் மதிப்பீடின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய அபத்துக்களை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டினைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி நிறுவகம் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- முகாமைத்துவத்தால் பின்பற்றப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் பயன்படுத்திய கணக்கீட்டு மதிப்பீடுகள் மற்றும் தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் நியாயமாகவும் மதிப்பீடு செய்தல்.
- நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் காரணமாக நிறுவகத்தின் தொடர்ந்து இயங்குவது தொடர்பாக போதியளவில் நிச்சயமற்ற நிலைமையொன்று இருக்கின்றதா என்பது தொடர்பாக பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கீட்டிற்காக நிறுவகத்தின் தொடர்ந்தியங்குவது தொடர்பாக அடிப்படையின் பயன்பாட்டின் பொருத்தப்பாட்டினை தீர்மானிக்கின்றது. பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், நிதிக்கூற்றுக்களில் அது தொடர்பாக வெளிப்படுத்துவதற்கு எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டியதுடன் அவ்வெளிப்படுத்தல்கள் பொருண்மையாக இல்லாதிருந்தால் எனது அபிப்பிராயத்தை வெளிப்படுத்த வேண்டும். எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் நிறுவகத்தின் தொடர்ந்தியங்கும் நிலைமையை முடிவுறுத்த நேரலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதனை மதிப்பீடு செய்தல்.

இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலம் பின்வருவனவற்றை பரிசீலிப்பதற்காக விடயப்பார்ப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்கள் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது நிதியத்தின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாக பேணிச்செல்லப்படுகின்றதா எனவும்
- ஏதேனும் உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது கூட்டுத்தாபனத்தின் நிர்வாக சபையினால் வழங்கப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க கூட்டுத்தாபனம் செயற்படுகின்றதாஎனவும்
- தனது அதிகாரங்கள், இலக்குகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்
- வளங்கள் சிக்கனமாக, செயற்றிறனாகவும் ஆக்கபூர்வமாகவும் காலைல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க பெறுகை செய்யப்பட்டுள்ளதாகவும்

1.5 நிதிக்கூற்றுக்கள்

1.5.1 நிதிக்கூற்றுக்களை தயாரிப்பது தொடர்பான உள்ளகக் கட்டுப்பாடு

கொடுக்கல் வாங்கல்கள் முகாமைத்துவத்தின் பொது மற்றும் குறித்துரைக்கப்பட்ட அதிகாரத்துடன் செயற்படுத்துதல் உரிய அறிக்கையிடல் நியமங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்களை தயாரிப்பதற்கு தேவையான வகையில் கொடுக்கல் வாங்கல்களை பதிவு செய்தல் மற்றும் சொத்துக்களுக்காக கணக்களிதன்மையை பேணிச் செல்லல், முகாமைத்துவத்தினால் பொது மற்றும் திட்டவட்டமான அதிகாரத்துடன் கூடிய சொத்துக்களை அனுங்குதல், பதிவு செய்யப்பட்ட சொத்துக்களுக்கான கணக்களிதன்மை காணப்படும் சொத்துக்களுடன் நியாயமான காலப்பகுதியில் சீராக்கம் மற்றும் வேறுபாடுகள் காணப்பட்டால் அது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுத்தல் போன்றவற்றுக்கான நியாயமான உறுதிப்படுத்தலொன்றை பெற்றுக்கொள்வதற்கு போதியளவு “முறையாக திட்டமிடப்பட்ட” உள்ளக கணக்கீட்டு கட்டுப்பாட்டு முறைமையொன்றை நிறுவகத்தினால் பராமரித்துக் கொள்வதற்காக அவசியமாகவுள்ளது.

1.5.2 இலங்கை கணக்கீட்டு நியமங்களுடன் இணங்காமை

குறித்த நியமங்களுடன் தொடர்பான இணக்கமின்மை	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரை
--	-----------------------------------	-----------

(அ) இலங்கை கணக்கீட்டு நியமம் வரிசை அமைச்சில் நியமத்தின் பிரகாரம் இலக்கம் 18 இன் 6(எ) பிரிவின் இடம்பெற்ற கூட்டத்தின் வருமானத்தை பிரகாரம் குத்தகை பிரகாரம் குத்தகை இணங்காணப்பதற்கும் உடன்படிக்கையின் பேரில் வாடகை மீண்டெழும் கணக்கு வைப்பதற்கும் உழைக்கும் வருமானத்தின் வருமானமாகக் கருத்திற் நடவடிக்கை எடுக்க வருமானப் பகுதியொன்றாக கொள்ளப்பட்டிருந்தது. வேண்டும். உழைக்க முடியாத போதிலும்,		
--	--	--

அவ்வாறு உழைக்கப்பட்ட ரூபா 59,317,816 ஆன குத்தகை வருமானம் வருமான செலவினமாக கணக்கீடு செய்யப்பட்டிருந்தது. மேலும், நியமத்தின் வருமானச் செலவினம் தொடர்பாக விடயப்பறப்பு மேவுகை செய்யப்படாத ரூபா 4,668,200 ஆன வாடகை வருமானமும் நிதிக் கூற்றுக்களில் வருமானத்தின் கீழ் கணக்கீடு செய்யப்பட்டிருந்தது.

- (ஆ) இலங்கை அறிக்கையிடல் நியம (SLFRS) இலக்கம் 16 குத்தகை தொடர்பான நியமத்தின் 90(பி) பிரிவின் பிரகாரம் 2019 திசெம்பர் 31 இல் உள்ளவாறு ரூபா 37,934,300 கூட்டுத்தொகையான குத்தகை வருமானம் வேறாக வெளிப்படுத்தாமல் வருமானமாக கணக்கீடு செய்யப்பட்டிருந்தது.
- (இ) இலங்கை கணக்கீட்டு நியமம் இலக்கம் 08 இன் நியமத்தின் 49(ஏ) பிரிவின் பிரகாரம் நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுகளின் தவறுகளை வெளிப்படுத்துவதற்கும் சரியாக்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டிய போதிலும், முதலீட்டு ஆதன மொன்றல்லாத காணியை முதலீட்டு ஆதனமொன்றாக கணக்கு வைக்கும் தவறினை மீளாய்வாண்டில் சீராக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த போதும் 2019 திசெம்பர் 31 இல் உள்ளவாறு ரூபா 238,700,000 தொகை மீள்மதிப்பீட்டு ஒதுக்கத்திலிருந்து அகற்றப்பட்ட பெறுமதி மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்ட உழைப்புக் கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டு மீள்மதிப்பீட்டு ஒதுக்கக் கணக்கு செலவு வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.
- (ஈ) இலங்கை கணக்கீட்டு நியமம் 16 ஆம் பந்தியின் பிரகாரம் ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்கள் தொடர்பாக நியமத்தின் 73 (பி) பிரிவின் பிரகாரம் பயன்படுத்தப்பட்ட பெறுமானத்தேய்வு முறைமை தொடர்பாக போதியளவு தகவல்கள் மற்றும் அந்தியதிகளின் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நியமங்களின் பிரகாரம் குத்தகை வருமானம் வேறாக வெளிப்படுத்தப்பட வேண்டும்
- (உ) இலங்கை கணக்கீட்டு நியமம் 2020 ஆம் ஆண்டின் நியமங்களின் பிரகாரம் முன்னைய ஆண்டின் தவறு திருத்தம் செய்யப்படும். நியமங்களின் பிரகாரம் முன்னைய ஆண்டின் தவறுகளை வெளிப்படுத்து வதற்கும் சரியாக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
- (ஊ) இலங்கை கணக்கீட்டு நியமம் 16 ஆம் பந்தியின் பிரகாரம் ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்கள் தொடர்பாக நியமத்தின் 73 (பி) பிரிவின் பிரகாரம் பயன்படுத்தப்பட்ட பெறுமானத்தேய்வு முறைமை தொடர்பாக போதியளவு தகவல்கள் மற்றும் அந்தியதிகளின் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நியமங்களின் பிரகாரம் பெறுமானத்தேய்வு முறைமை மற்றும் முழுமையாக பெறுமானத்தேய்வு செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகின்ற சொத்துக்கள் தொடர்பில் வெளிப்படுத்த வேண்டும்.

79(பீ) பிரிவின் பிரகாரம் ரூபா
 4,851,521 கூட்டுத் தொகையான
 முழுமையாக பெறுமானத்தேய்வு
 செய்யப்பட்டு தற்போது
 பயண்படுத்தப்படுகின்ற சொத்துக்கள்
 தொடர்பாக நிதிக்கூற்றுக்களில்
 போதியளவு தகவல்கள்
 வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

- | | |
|-----|--|
| (உ) | இலங்கை கணக்கீட்டு நியமம் குறுங்கால ஊழியர் நலன்கள் வெவ்வேறாக தொடர்பாக நலன்கள் வெவ்வேறாக தொடர்பாக 19 ஆம் இலக்க நியமத்தின் இலக்கம் 25 மற்றும் 158 இன் குறுங்கால நீண்டகால ஊழியர் நலன்கள் தொடர்பாக அதன் தன்மை மற்றும் அது தொடர்பான மேலதிக தகவல்கள் நிதிக்கூற்றுக்களில் வெளிப்படுத்தப்பட வேண்டும் போதிலும் ரூபா 1,781,738 தொகை ஊழியர் நலன்கள் செலவு தொடர்பான தகவல்கள் நிதிக் கூற்றுக்களில் வெளிப்படுத்தப் பட்டிருக்கவில்லை. |
| (ஊ) | இலங்கை கணக்கீட்டு நியமம் காசுப்பாய்ச்சல் கூற்று நியமத்தின் பிரகாரம் இலக்கம் 07 காசுப்பாய்ச்சல் கூற்று நியமத்தின் காசுப்பாய்ச்சல் கூற்று தயாரிப்பது தொடர்பான நியமத்தின் காசுப்பாய்ச்சல் கூற்று அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட தயாரிக்கப்பட வேண்டும். பிரகாரம் காசுப்பாய்ச்சல் கூற்று வேண்டிய போதிலும், ஆண்டின் காசு வெளிப்பாய்ச்சல் மற்றும் உள்ளவாறு காசு உட்பாய்ச்சல் கருத்திற் கொள்ளப்படாமல் நியமத்திற்கு முரணாக காசுப்பாய்ச்சல் கூற்று தயாரிக்கப்பட்டிருந்தது. மேலும், நிதிக்கூற்றுக்களுடன் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட்ட காசுப்பாய்ச்சல் கூற்றை பரிசீப்பதற்கு போதியளவு எழுத்த மூல விளக்கங்கள் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்படவில்லை. |
| (எ) | இலங்கை கணக்கீட்டு நியமம் காசுப்பாய்ச்சல் கூற்று நியமத்தின் பிரகாரம் இலக்கம் 01 இன் பிரகாரம் ரூபா 3,684,059 கூட்டுத் தொகையான முன்னைய ஆண்டு திரட்டிய நிறுத்தி வைத்த உழைப்புக் கணக்கிலும் உரிமையை மாற்றக்கூற்றிலும் ஆரம்ப மீதிக்கு சீராக்கல் செய்யப்பட வேண்டிய போதிலும், அப்பெறுமதி விரிவான வருமானக்கூற்றில் மீளாய்வாண்டின் இலாபமாக கணக்கீடு செய்யப்பட்டிருந்தது. அதன் |

பிரகாரம் 2019 திசெம்பர் 31 இல் உள்ளவாறு மீளாய்வாண்டின் இலாபம் ரூபா 3,684,059 ஆல் கூடுதலாகவும் நிறுத்தி வைத்த உழைப்பு கணக்கில் ஆரம்ப மீதியான நட்டம் அப்பெறுமதியால் கூடுதலாக காண்பிக்கப்பட்டிருந்தது.

1.5.3 கணக்கீட்டுக் குறைபாடுகள்

	கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரை
(அ)	1977 செப்டெம்பர் 20 ஆந் திகதிய 283/2 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் மூலம் கூட்டுத்தாபனத்திற்கு கையளிக்கப்பட்டிருந்த 5423 ஏக்கர் 2 ரூட் 36 பேர்ச் அளவிலான புத்தளம் அருவக்காலு சுண்ணாம்புக்கல் படிவு நிதிக்கூற்றுக்களில் 5,164 ஏக்கர் 0 ரூட் 25 பேர்ச் என பதிவு செய்யப்பட்டிருந்தது. 50 ஆண்டு காலப்பகுதிக்காக இக்காணியில் 5153 ஏக்கர் 03 ரூட் 40 பேர்ச் கம்பனிக்கு குத்தகைக்கு வழங்கியிருந்த இக்காணியை மதிப்பீடு செய்து கணக்கீடு செய்யப்பட்டிருக்கவில்லை.	காணி மதிப்பீட்டிற்காக நிறுவனத்திற்கு நிதி ஏற்பாட்டை பெற்றுக் கொள்வதற்கு உள்ள சிக்கல்களின் பேரில் செயற்பாட்டினை மேற் கொள்ள முடியவில்லை.	கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான சொத்துக்கள் மதிப்பீடு செய்யப்பட்டு வேண்டும்.
(ஆ)	1960 யூலை 08 ஆந் திகதிய 12156 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் மற்றும் A2099 ஆம் இலக்க திட்டத்தின் பிரகாரம் காங்கேசன்துறையில் அமைந்துள்ள 241.56 ஏக்கர் கூட்டுத்தாபனத்திற்கு 1960 யூலை 08 ஆந் திகதி கையளிக்கப்பட்டிருந்தது. அக்கையளிப்பதற்குரிய திட்டத்தின் பிரகாரம் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமாக 02 எண்ணெய் தாங்கிகள் காணப்படுவதாக அவதானிக்கப்பட்டதுடன் இக்காணி மற்றும் எண்ணெய் தாங்கிகள் என்பவற்றை மதிப்பீடு செய்வதற்கும் கணக்கீடு செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	காணியின் பாதுகாப்பு தரைப்படையின் பொறுப்பில் உள்ளது. இக்காணியை விடுவிக்கும் வரை மதிப்பீடு செய்ய முடியாதுள்ளது.	கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான சொத்துக்கள் மதிப்பீடு செய்யப்பட்டு கணக்கீடு செய்யப்பட வேண்டும்.
(இ)	இலங்கை விமான படையால் கூட்டுத்தாபனத்திற்கு காங்கேசன்துறை அகழ்ந்து வைக்கப்பட்டிருக்கும் கண்ணாம்புக்கல் அளவில் 28,750 கணமீற்றரான சுண்ணாம்புகல் இருப்பு	இந்த சுண்ணாம்புக் கல் இருப்பை மதிப்பிடுவதற்கு உள்ளது. அந்த சுண்ணாம்பு கல் இருப்பை மதிப்பீடு இருப்பிலிருந்து அதிகாலில் காணாமல் போயுள்ளதால் புதிய இயக்குனர் சபை நடவடிக்கை எடுக்கப்பட	கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான இந்த சுண்ணாம்புக் கல் இருப்பை மதிப்பீடு செய்து கணக்கீடு செய்வதற்கு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட

2018 திசெம்பர் 06 ஆந் திகதிய SLAF/1028/3/10/WKS ஆம் இலக்க கடிதத்தின் மூலம் கூட்டுத்தாபனத்திற்கு விடுவிக்கப்பட்டிருந்தது. ஒன்றரை ஆண்டு காலமாக பாதுகாப்பற்ற வகையில் குவித்து வைக்கப்பட்டிருந்த இச் சண்ணாம்புக் கல் இருப்பு பெறுமதி மதிப்பிடப்பட்டு கணக்கீடு செய்வதற்கும் பாதுகாப்பதற்கும் பொருளாதார ரீதியாக நலன்களை பெறும் செயற்பாடோன்றிற்கு பயன்படுத்த இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

- (ஏ) 2019 திசெம்பர் 31 இல் உள்ளவாறு கூட்டுத்தாபனத்தினால் அரச பொறியியலாளர் கூட்டுத்தாபனத்திற்கு செலுத்த வேண்டிய வாடகை பெறுமதி ரூபா 3,822,724 பதிவு செய்யப்பட்டிருந்த போதும், கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட்ட அட்டவணையின் பிரகாரம் அக் கூட்டுத்தாபனத்திற்கு செலுத்த வேண்டிய பெறுமதி ரூபா 1,302,462 ஆக இருந்தமையால் ரூபா 2,520,262 கூட்டுத்தொகையான வாடகை கூடுதலாக நிதிக் கூற்றுக்களில் பதிவு செய்யப்பட்டிருந்தது.
- (உ) கூட்டுத்தாபனத்தினால் நபர் ஒருவருக்கு தொடரப்பட்ட வழக்கொன்று மூலம் அறவிடப்பட வேண்டிய தொகை ரூபா 1,112,000 என பதிவு செய்யப்பட்டிருந்த போதும், அந்நபரிடமிருந்து அறவிடப்பட வேண்டிய தொகை ரூபா 2,730,002 குறைத்து நிதிக் கூற்றுக்களில் பதிவு செய்யப்பட்டிருந்ததாக கணக்காய்விற்கு அறிவிக்கப்பட்டது.
- (ஊ) கூட்டுத்தாபனத்தின் பேரேடு மற்றும் நிதிக் கூற்றுக்களின் பிரகாரம் 2019 திசெம்பர் 31 இல் உள்ளவாறு மொத்த விற்பனை பெறுமதி ரூபா 565,128 ஆக இருந்ததுடன் விற்பனை செய்யப்பட்ட பொருட்களின் கிரயம் ரூபா 565,129 ஆக இருந்தது. அதன் பிரகாரம் மீளாய்வாண்டில் மொத்த இலாபமொன்று உழைக்கப் பட்டிருக்கவில்லை. எனினும், வெவ்வேறு மூலங்களிலிருந்து கிடைத்த ரூபா 62,741,688
- அம்சன்னாம்பு கல்லைப் பயன்படுத்தி புதிய செயற்திட்டமொன்றை செயற்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
- செலுத்த வேண்டிய வாடகையை ஆராய்ந்து சரியாக கணக்குகளில் காண்பிக்கப்பட வேண்டும்.
- திருத்தி பிரகாரம் 2012 திசெம்பர் 31 ஆந் திகதி வரை வாடகை பதிவுசெய்யப்பட்டுள்ளது பொறியியலாளர் கூட்டுத்தாபனத்தினால் அன்புவைக்கப்பட்ட கடிதத்தின் பிரகாரம் செலுத்த வேண்டிய வாடகை வரை வாடகை பதிவுசெய்யப்படும்.
- திருத்தி பிரகாரம் எம்மால் நிலுவை தொகை தீர்வுசெய்யப்படும்.
- திருத்தி பிரகாரம் நிதிக்கூற்றுக்கள் சரியாக இருக்க எதிர்வரும் காலத்தில் பதிவு வேண்டும் செய்யப்படும்.
- திருத்தி பிரகாரம் நிதிக்கூற்றுக்கள் சரியாக இருக்க எதிர்வரும் காலத்தில் பதிவு வேண்டும் செய்யப்படும்.
- திருத்தி பிரகாரம் நிதிக்கூற்றுக்கள் சரியாக இருக்க எதிர்வரும் காலத்தில் பதிவு வேண்டும் செய்யப்படும்.
- இவ் வேறு பெறுவனவுகள் வருமானக் கூற்றில் வருமானக் கூற்றில் ஏனைய வருமானமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட வேண்டும்.

கூட்டுத்தொகையான வருமானங்களின் கூட்டுத்தொகையான வருமானங்கள் மீளாய்வாண்டின் வருமானக் கூற்றில் உழைத்த மொத்த இலாபமாக பதிவு செய்யப்பட்டிருந்தது.

(எ)	கூட்டுத்தாபனம் 2017/18 மதிப்பீட்டு ஆண்டிற்காக வருமான வரியாக குறைத்து கொடுப்பனவு செய்தமையால் ரூபா 678,794 ஆன தண்டப்பணத்தை கொடுப்பனவு செய்யுமாறு கூட்டுத்தாபனத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்ததுடன், அத்தண்டப்பணத்தை பதிவழிக்குமாறு கூட்டுத்தாபனத்தினால் வேண்டுகோள் விடுக்கப்பட்ட போதும் அதற்காக எழுத்து மூல அனுமதி கிடைத்திருக்கவில்லை. அத்தண்டப்பணத்தை மீளாய்வாண்டில் கொடுப்பனவு செய்வதற்காக அல்லது கணக்கீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.	அத்தண்டப்பணத்தை பதிவழிப்பதற்காக வேண்டுகோள் விடுக்கப்பட்ட கொடுப்பனவு செய்வதற்காக அல்லது கணக்கீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.	தண்டப் பணம் செலுத்தப்படாமையால் கணக்கீடு செய்ததன் பின்னர் தீர்வுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(ஏ)	2019 திசெம்பர் 31 இல் உள்ளவாறு கிடைக்க வேண்டிய குறுங்கால வைப்பு வட்டி வருமானங்களின் கூட்டுத்தொகை ரூபா 365,655 தொகை குறுங்கால வைப்பாக கணக்கீடு செய்யப்பட்டமையால் வைப்பு வட்டி வருமானம் குறைவாகவும் குறுங்கால வைப்புக்களின் பெறுமதி கூடுதலாகவும் கணக்கீடு செய்யப்பட்டிருந்தது.	எதிர்காலத்தில் பெறவேண்டிய வட்டி வருமானம் வைப்புகளின் கீழ் காண்பிக்காமல் பெறவேண்டிய வட்டியாக பதிவு செய்கின்றேன்.	பெறவேண்டிய வட்டி சரியாக கணக்கீடு செய்யப்பட வேண்டும்.
(ஐ)	2019 திசெம்பர் 31 இல் உள்ளவாறு ரூபா 190,642 கூட்டுத்தொகையான திறைசேரி உண்டியல்களின் பேரில் கிடைக்க வேண்டிய வட்டி வருமானம் திறைசேரி உண்டியல் கணக்கில் கணக்கீடு செய்யப்பட்டமையால் கிடைக்க வேண்டிய வட்டி வருமானம் ரூபா 190,642 குறைத்தும் திறைசேரி உண்டியல்களின் பெறுமதி ரூபா 190,642 கூடுதலாகவும் கணக்கீடு செய்யப்பட்டிருந்தது.	எதிர்காலத்தில் பெறவேண்டிய வட்டி திறைசேரி உண்டியல்களின் கீழ் காண்பிக்காமல் பெறவேண்டிய வட்டி வருமானமாக இனங்காணப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன்	பெறவேண்டிய வட்டி வருமானம் சரியாக கணக்கீடு செய்யப்பட வேண்டும்.
(ஓ)	இலங்கை சீமெந்து கம்பனி 2017 திசெம்பர் 31 ஆந் திகதியிலிருந்து ஆண்டிறிக்கை சமர்ப்பிக்காததன் அடிப்படையில் கொழும்பு பங்குச்சந்தை பரிமாற்றல் இடைநிறுத்தப்பட்ட கம்பனியொன்றாக	2020 நிதிக்கூற்றுக்களில் முதலீடு கணக்கு வைக்கப்படும் போது தற்போதய பெறுமதி கருத்திற் கொள்ளப்பட்டு கணக்கீடு செய்வதற்கு கொள்கைகளின் கீழ்	கணக்கீட்டு நியமத்தின பிரகாரம் முதலீடுகள் கணக்கீடு செய்யப்பட வேண்டியதுடன் கணக்கீட்டு செய்யப்பட வேண்டும்.

(suspended) ஆக்கப்பட்டிருந்ததுடன் நடவடிக்கை எடுக்கப்படும். வெளிப்படுத்தப்பட கூட்டுத்தாபனத்தினால் வேண்டும்

அக்கம்பணியில்		முதலீடு
செய்யப்பட்டிருந்த	முதலீடு	2017
ஆம் பங்குச்	சந்தையின்	
பெறுமதியான	ரூபா	5.70
பெறுமதியை	அடிப்படையாகக்	
கொண்டு	2019	இன்
நிதிக்கூற்றுக்களில்	முதலீட்டின்	
பெறுமதியான	ரூபா	617,662,779
கணக்கீடு	செய்யப்பட்டிருந்தது.	
அதன் பிரகாரம்	முதலீடுகளின்	
உள்ளவாறான	பெறுமதி	
கணக்குகளுக்கு	எடுக்கப்படாமல்	
இருந்ததுடன்	முதலீடுகளை	
கணக்கீடு	செய்யும்	முறை
கணக்கீட்டு	கொள்கைகளின்	கீழ்
வெளிப்படுத்தப்படவில்லை.		

- | | |
|---|---|
| (ஒ) கூட்டுத்தாபனத்தின் 1990 ஆம் ஆண்டில் செலுத்த வேண்டிய கணக்காய்வு கட்டணங்களுக்காக 036980 ஆம் இலக்க ரூபா 335,249 ஆன பட்டியல் வழங்கப்பட்டிருந்தது, அப் பெறுமதி 2019 திசைம்பர் 31 ஆந் திகதி வரை கொடுப்பவிற்கோ அல்லது செலுத்த வேண்டிய செலவினமொன்றாக கணக்கீடு செய்யப்பட்டிருக்கவில்லை. எனக்கீடு செய்யும் போது கூட்டுத்தாபனத்தின் 2004 ஆம் ஆண்டிற்கான கணக்காய்வுக் கட்டணங்கள் ரூபா 188,258 ஆக இருந்ததுடன் அதற்காக இணக்கப்பாட்டை தெரிவிக்காமையால் பட்டியலை வழங்க முடியாமல் இருந்தது. அது செலுத்த வேண்டிய கணக்காய்விற்கு கட்டணங்களுக்காக கூட்டுத்தாபனத்தின் நிதிக் கூற்றுக்கள் தயாரிக்கும் போது ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கவில்லை. | 1990 ஆம் ஆண்டிற்குரிய ஆவணங்களை கண்டு பிடிப்பதில் சிரமமாக கணக்கு வைக்க உள்ளது. 2004 ஆம் ஆண்டின் கணக்காய்வு கட்டணங்களுக்காக அமைச்சின் அங்கீரம் வழங்குவது தொடர்பாக உறுதிப்படுத்துவதற்கு எமக்கு சிரமமாக உள்ளது. |
|---|---|

1.5.4 இணக்கம் செய்யப்படாத குட்டிப்பாட்டுக் கணக்குகள்

விடயம்	நிதிக் கூற்றுக்களின் பிரகாரம் பெறுமதி	அண்மித்த அறிக்கைகளின் பிரகாரம் பெறுமதி	வேறுபாடு	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரை
	ரூபா	ரூபா	ரூபா		
நிலையான சொக்கக்கள்	9,598,396	6,000,122	3,598,274	2016 ஆம் ஆண்டின் வோகு இனங்காணக் கூடுமீது	சொத்துக்கள் பகிளோன் நூலில் கொடுக்கப்பட்டுள்ளது.

கூடிய சொத்துக்களின் சீராக்க
கிரயம் மாத்திரம் நடவடிக்கை
நிலையான எடுக்கப்பட
சொத்துக்கள் வேண்டும்
பதிவேட்டில் பதிவு
செய்யப்பட்டுள்ளது.
இனங்காண முடியாத
சொத்துக்களின்
பதிவுகள் இல்லை.

1.5.5 ஒன்றியணத்தல்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
<p>கூட்டுத்தாபனத்தினால் சிமேந்துக் கம்பனியில் ரூபா 108,361,891 பங்குகளில் 1,083,618,910 செய்யப்பட்டிருந்தது. அதன் கூட்டுத்தாபனத்தின் கம்பனியோன்றான சிமேந்துக் கம்பனியின் பங்கு 62.45 சதவீதம் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமாக இருந்த கூட்டுத்தாபனத்தினால் மீளாய்வாண்டிற்காக நிதிக்கூற்றுக்களில் தயாரிக்கப்பட்டிருக்கவில்லை. மீளாய்வாண்டாவில் இந்த அரசு கம்பனியின் ஊழியர்கள் சுயவிருப்பின் பேரில் ஒய்வு பெற்செய்யப்பட்டு கம்பனி முடப்பட்டிருந்தது.</p>	<p>இலங்கை ஸிமென்ட் 10 ஆண் ரூபா ஆண்டு முதலீடு துணைக் கம்பனியின் ரூபா ஆண்டு நிதிக் கூற்றுக்கள் தயாரிக்கப்படாமையால் திரட்டிய நிதிக்கூற்றுக்கள் தயாரிக்க முடியாதிருந்தது. வெண்டும்.</p> <p>வ/ப ஸிமென்ட் கம்பனியின் பங்கு திரட்டிய நிதிக்கூற்றுக்களில் தயாரிக்கப்பட்டிருக்கவில்லை.</p> <p>ஸிமென்ட் கம்பனியின் பங்கு திரட்டிய நிதிக்கூற்றுக்களில் தயாரிக்கப்பட்டிருக்கவில்லை.</p> <p>ஸிமென்ட் கம்பனியின் பங்கு திரட்டிய நிதிக்கூற்றுக்களில் தயாரிக்கப்பட்டிருக்கவில்லை.</p>	<p>நியமத்தின் பிரகாரம் திரட்டிய கணக்குகளை தயாரிக்கப்படல் வேண்டும்.</p>

1.5.6 கணக்காய்விற்கான சான்றுகள் இன்மை

விடயம்	தோகை	சமர்ப்பிக்கப்படாத சான்றுகள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
ரூபா				
(அ) வியாபார மற்றும் ஏனைய மீதிகள்	28,433,713	மீதி உறுதிப்படுத்தல் கடிதங்கள்	மீதி உறுதிப்படுத்தல் கோரப்பட்ட போதும் இதுவரை கிடைக்கவில்லை.	கடன் மீதிகளுக்காக மீதி உறுதிப்படுத்தும் கடிதங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
(ஆ) முதலீடுகள்	6,400,000	முதலீடு செய்த பங்குகளை உறுதிப்படுத்தும் சான்றுகள்	சான்றுகள் கோரப்பட்ட போதும் கணக்காய்வினால் கோரிய சான்றுகள் அக்கம்பனியிடமிருந்து கிடைக்கவில்லை.	கணக்காய்விற்காக போதியாவு எழுத்து மூல சான்றுகள் பெற்று சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

(இ)	செலுத்த வேண்டிய வரி (VAT)	12,471,720	மீதி உறுதிப்படுத்தல்கள் க்கான சான்றுகள்	நீண்டகாலம் காணப்படும் இம்மதிகளை உறுதிப்படுத்துவதற்கு சிரமமாகும்.	மீதி உறுதிப்படுத்தும் சான்றுகள் கணக்காய்விற்கு சமரப்பிக்கப்படவில்லை.
(ஏ)	பெற வேண்டிய வரி (VAT)	9,935,654	மீதி உறுதிப்படுத்தல்கள் க்கான சான்றுகள்	இம்மழு பெறுமதியையும் உறுதிப்படுத்த முடியாது	மீதி உறுதிப்படுத்தும் சான்றுகள் கணக்காய்விற்கு சமரப்பிக்கப்படவில்லை
(ஒ)	கிடைக்க வேண்டிய நிறுத்தி நிறுத்திவை ததல் வரி	2,748,462	நிறுத்தி வைத்தல் வரிச் சான்றிதழ்	இம்மழு பெறுமதியையும் உறுதிப்படுத்த முடியாது	மீதி உறுதிப்படுத்தும் சான்றுகள் கணக்காய்விற்கு சமரப்பிக்கப்படவில்லை

1.6 பெற வேண்டிய மற்றும் செலுத்த வேண்டிய கணக்குகள்

1.6.1 பெற வேண்டிய கணக்குகள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
2019 திசெம்பர் 31 ஆந் திகதியில் உள்ளவாறு ரூபா 76,862,633 கூட்டுத்தொகையான வியாபார மற்றும் ஏனைய பெற வேண்டிய ரூபா 65,869,285 தொகை 3 வருடங்களுக்கு மேற்பட்ட காலமாக கிடைக்க வேண்டிய மீதியாக காணப்பட்டதுடன். மீளாய்வாண்டின் இறுதியிலும் அம் மீதிகளை அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.	3 வருடங்களுக்கு மேற்பட்ட மீதி தொடர்பாக எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை.	இப்பழைய கடன் மீதிகளை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

1.6.2 செலுத்த வேண்டிய கணக்குகள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
2019 திசெம்பர் 31 ஆந் திகதியில் உள்ளவாறு ரூபா 28,433,713 கூட்டுத்தொகையான வியாபார மற்றும் ஏனைய செலுத்த வேண்டிய மீதிகளில் ரூபா 25,936,138 தொகை 03 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலமாக செலுத்த வேண்டிய மீதிகளாக பதிவு செய்யப் பட்டிருந்ததுடன் மீளாய்வாண்டில் அப்பணத்தை கொடுத்து தீர்க்க நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.	3 வருடங்களுக்கு மேற்பட்ட மீதி தொடர்பாக எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை.	செலுத்த வேண்டிய மீதிகள் தொடர்பாக ஆய்வு செய்து கொடுப்பனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

1.7 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்கள் போன்றவற்றுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் போன்றவற்றுடனான தொடர்பு	இனக்கமின்மை	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) நிதிப்பிரமாணம் 135	நிதிக்கட்டுப்பாடு தொடர்பான செயற்பாடுகள் எழுத்து மூலம் கையளிக்கப்பட்டிருக்கவில்லை.	நிறுவனத்தினுள் ஊழியர்களுக்கு இடையே கடமைகள் கையளிக்கப்பட வேண்டும்.	நிதிப்பிரமாணத்தின் பிரகாரம் செயற்பட வேண்டும்.
(ஆ) நிதிப்பிரமாணம் 260 மற்றும் 264	கொடுப்பனவு உறுதிச்சீட்டு பயன்படுத்தப்பட்டு கொடுப்பனவு செய்யும் போது காசோலை அல்லது காசோலை பணம் கையேற்கப்பட்டதாகவும் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காகவும் பெறுவோனிடமிருந்து பணம் பெற்றுக் கொள்ளப்பட்ட மைக்கான பற்றுச்சீட்டொன்று பெற்றுக் கொள்ளப்பட வேண்டிய போது 72 கொடுப்பனவு உறுதிச்சீட்டுக்கள் பயன்படுத்தப்பட்டு ரூபா 3,559,008 ஆன கொடுப்பனவுகளை செய்யும் போது கொடுப்பனவு உறுதிச்சீட்டின் மீது கையொப்பமொன்று அல்லது கொடுப்பனவு செய்யப்படாமைக்கான பற்றுச்சீட்டொன்று இல்லாமல் கொடுப்பனவு செய்யப்பட்டிருந்ததுடன் குறித்த காசோலையை பெறுவோனின் வேண்டுகோளின் பிரகாரம் வங்கியில் வைப்புச் செய்யப்பட்டிருந்தன.	கொடுப்பனவுகளை செய்யும் போது கொடுப்பனவு உறுதிச்சீட்டின் மீது கையொப்பமொன்று அல்லது கொடுப்பனவு செய்யப்படாமைக்கான பற்றுச்சீட்டொன்று இல்லாமல் கொடுப்பனவு செய்யப்பட்டிருந்ததுடன் குறித்த காசோலையை பெறுவோனின் வேண்டுகோளின் பிரகாரம் வங்கியில் வைப்புச் செய்யப்பட்டிருந்தன.	நிதிப்பிரமாணத்தின் பிரகாரம் செயற்பட வேண்டும்.
(இ) நிதிப்பிரமாணம் 757(4)	கணக்காண்டு முடிவடைந்த உடனே நிறுவகத்திற்கு சொந்தமான சொத்துக்கள் தொடர்பாக கணிப்பீடொன்று மேற்கொள்ளப்பட்டு அந்த அறிக்கை கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய போதிலும் 2019 திசேம்பர்31	கணிப்பீட்டு தாமதமாக தயாரிக்கப்பட்டது.	அறிக்கை நிதிப்பிரமாணத்தின் பிரகாரம் செயற்பட வேண்டும்.

க்கான கணிப்பீடு 2020
ஆகஸ்ட் 15 வரைக்கும்
கணக்காய்வுக்கு
சமர்பிக்கப்படவில்லை.

(ஈ)	2018 நவம்பர் 14 ஆந் திகதிய 02/2018 ஆம் இலக்க அரசு தொழில் முயற்சி சுற்றுறிக்கை	இச்சுற்றுறிக்கையின் அங்கீரம் கொள்ளப்படாமல் கூட்டுத்தாபனத்தினால் திசெம்பர் 31 இல் உள்ளவாறு ரூபா 19,261,864 மற்றும் 2020 சனவரி மாதம் ரூபா 51,500,000 தொகை அரசு வங்கிகளில் வைப்புக்களில் வைப்புக்களில் முதலீடு செய்யப்பட்டிருந்தன.	பிரகாரம் பெற்றுக் கிடைத்த வருமானத்தில் சேமிக்கப்பட்ட பணம் மற்றும் 2020 ஆம் ஆண்டின் போதான முழுமையாக வருமானம் அரசு வங்கியொன்றில் நிலையான வைப்புக்களில் முதலீடு செய்யப்பட்டிருந்தன.	சுற்றுறிக்கையின் பிரகாரம் செயற்பட வேண்டும்.
(ஒ)	2014 பெப்ரவரி 14 ஆந் திகதிய 01/2014 ஆம் இலக்க அரசு நிதிச் சுற்றுறிக்கையின் 5(2) ஆம் பிரிவு	இச்சுற்றுறிக்கையின் உள்ளக திட்டமொன்று தயாரிக்கப்படாமல் இருந்ததுடன் 2016 ஆண்டு முதல் உள்ளகக் கணக்காய்வுப் பிரிவு செயற்படுத்தப்படவில்லை.	பிரகாரம் கணக்காய்வு பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டு உரிய செயற்பாடுகள் கையளிக்கப்படும்.	சுற்றுறிக்கையின் பிரகாரம் உள்ளகக் கணக்காய்வு பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டு உள்ளகக் கணக்காய்வு செய்யப்பட வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் நிதி விளைவுகள் ரூபா 39,349,905 ஆன இலாபமொன்று காணப்பட்டதுடன் இதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் இலாபம் ரூபா 15,958,430 ஆக இருந்தது. அதன் பிரகாரம் நிதி விளைவுகளில் ரூபா 23,391,475 ஆன அதிகரிப்பொன்று அவதானிக்கப்பட்டது. இவ்வதிகரிப்பிற்கு வருமானம் ரூபா 27,242,147 ஆல் அதிகரித்தமை, அதற்கு ஒப்பாக நிர்ராகச் செலவினம் ரூபா 3,113,045 ஆல் குறைவடைந்தமை மற்றும் வருமான வரிச் செலவினம் இல்லாதிருந்தமையும் பிரதான காரணங்களாக இருந்துள்ளன.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

	கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ)	2016 ஆம் ஆண்டில் சய ஓய்வுதிய இழப்பிட்டு செயற்படுத்தப்பட்டதன் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான சொத்துக்களை முகாமைத்துவ மற்றும் ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் முதலீடு செய்வதன் மூலம் வருமானத்தை உழைத்தல் கூட்டுத்தாபனத்தின்	நிலுவை முறைமை பின்னர் ஆலோசனை சொந்தமான சொத்துக்களை மற்றும் ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் முதலீடு செய்வதன் மூலம் வருமானத்தை உழைத்தல்	கூட்டுத்தாபனத்திற்கு வெவ்வேறு தரப்பினரிடமிருந்து அறவிடப்பட வேண்டிய இத்தொகையை அறவிடுவதற்கு செயற்பட வேண்டும்

	<p>பதவியணியினருக்கு கையளிக்கப்பட்ட செயற்பாடாகும். எனினும், கூட்டுத்தாபனத்தின் கடந்த ஆண்டுகளில் செயற்பாடுகளின் அடிப்படையில் நபர்கள் மற்றும் 13 நிறுவனங்களிடமிருந்து 2019 திசெம்பர் 31 இல் உள்ளவாறு ரூப 14,752,739 தொகையை கூட்டுத்தாபனத்தினால் அறவிட வேண்டியிருந்தது. அத்தொகையை அறவிடுவதற்காக வெவ்வேறு நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு தொடர்புபட்டிருந்த போதும், மீளாய்வாண்டில் இத்தொகையை அறவிடுவதற்கு உயர் முகாமைத்துவம் தவறியிருந்தது</p>	
(ஆ)	<p>2019 திசெம்பர் 31 இல் உள்ளவாறு கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான கொள்ளுபட்டிய காணி வங்கியொன்றில் அடகு வைக்கப்பட்டு பெற்றுக் கொள்ளப்பட்ட மொத்த கடன் தொகை ரூபா 97,700,000 ஆக இருந்தது. அக்கடன் தொகை 2018 மூன்றாண்டில் அட்டவணைப்படுத்தப்பட்டிருந்ததுடன் அக்கடனுக்காக 2019 ஆம் ஆண்டில் கடன் தவணையாக மொத்தம் ரூபா 24,000,000 உம் வட்டியாக ரூபா 11,539,256 உம் கொடுப்பனவு செய்யப்பட்டிருந்தன. 2019 திசெம்பர் 31 இல் உள்ளவாறு மொத்தம் ரூபா 73,700,000 நிலுவைக் கடன் தொகை செலுத்த வேண்டியிருந்தது. எனினும் நிலுவைக் கடன் மீதி தீர்வு செய்ய இருக்கும் போது 2019 திசெம்பர் 31 இல் உள்ளவாறு ரூபா 19,261,864 மற்றும் 2020 சனவரி மாதம் ரூபா 51,500,000 தொகை கடன் வட்டியை குறைந்த வட்டி வருமானத்தை பெற்றுக் கொள்வதற்காக அப்பணத்தை எழுத்துமூல அங்கீரமொன்று இல்லாமல் நிலையான வைப்புக் கணக்கில் முதலீடு செய்யப்பட்டிருந்தது.</p>	<p>நிலுவையான வைப்புக்குரிய நிதிச் சௌலினம் வட்டி, வங்கி கடன் குறைவாக இருக்கும் வட்டியை விட குறைவாக வகையில் கடன் இருந்த போதும் மாதாந்த கொடுப்பனவு செய்யப்பட்டு செலவினத்திற்கான பணத்தில் வங்கிக் கடன் தீர்ப்பனவு செய்ய முடியாது. செமிப்புக்கள் மாத்திரம் குறுங்கால முதலீடு செய்யப்பட வேண்டும்.</p>
(இ)	<p>கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான காங்கேசந்துறையில் அமைந்துள்ள 02 எண்ணெய் தாங்கிகள் எழுத்துமூல உடன்படிக்கையொன்று இல்லாமல் அரசு கம்பனியொன்றுக்கு எழுத்துமூல உடன்படிக்கையொன்றுக்கு வராமல் பன்பாட்டிற்காக வழங்கப்பட்டிருந்தன. 2019 செப்தெம்பர் 09 ஆந் திகதி வரிசை அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தின் போது அதற்காக</p>	<p>இப்பணத்தை 14 இந்நிலுவை பணத்தை நாட்களுக்குள்கொடுப்பனவு அறவிடுவதற்கும் செய்வதற்கு இனங்கிய எழுத்துமூல போதும் இதுவரை பணம் உடன்படிக்கையின் கிடைக்கவில்லை. பிரகாரம் எண்ணெய் தாங்கிகளை வழங்குவதற்கு செயற்பட வேண்டும்</p>

கட்டணங்கள் செலுத்த வேண்டுமென நீர்மானிக்கப்பட்டு கட்டணங்களை செலுத்துமாறு குறித்த தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 2.4281 ஹெக்டேயர் அளவிலான காணி 2019 பெற்றவரி 08 ஆந் திகதி 2110 ஆம் இலக்க அரச வர்த்தமானி மூலம் வர்த்தக செயற்பாடோன்றிற்காக பயன்படுத்தும் அரக கம்பனிக்கு குத்தகை வழங்குவதற்கு செயற்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வர்த்தமானி	அறிவித்தல்
வெளியிடப்பட்டு	ஓராண்டிற்குள்
மேற்பட்ட	காலமொன்று

கடந்திருந்ததுடன் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான இக்காணி கையளிப்பு சிக்கலை நீர்வு செய்யாமல் அரச கம்பனி பயன்படுத்திய காலப்பகுதிக்கு உரிய கட்டணங்களாக மொத்தம் ரூபா 151,320,000 ஆன பெறுமதி அறவிடுவதற்கு கூட்டுத்தாபனத்தினால் முகாமைத்துவம் இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

- (ஏ) கூட்டுத்தாபனத்தினால் ரூபா 1,200,000 இற்கு 2.3103 ஹெக்டையர் காணி காலி உளவட்டுன பிரதேசத்திலிருந்து 1989 பெற்றவரி 22 ஆந் திகதி கொள்வனவு செய்யப்பட்டிருந்தது. ஆக்கபூர்வமான செயற்பாடோன்றிற்கு பயன்படுத்தாமல் விளைவற்ற சொத்தொன்றாக இருந்த இக்காணி சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக குடியேற்றுவதற்காக ஹபராதுவ பிரதேச செயலாளரால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. கூட்டுத்தாபனத்திற்குரிய இந்த ஆதானங்களை பயன்படுத்துவதற்கு உரிய சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கும் மீளாய்வாண்டு வரை எவ்விட நடவடிக்கைகளையும் பெற்றுக் கொள்வதற்கு முகாமைத்துவம் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.
- (ஒ) திண்மக்கழிவு முகாமைத்துவ காணி உடமை கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான செயற்திட்டம் உட்பட நகர வனாத்துவில்லு பிரதேச சொந்தமான அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு செயலக்த்திற்கு காணிகளில் வனாத்துவில்லு பிரதேச செயலக கையளிக்கப்பட்டதன் பின்னர் உடமையை கையேற்ற பிரிவின் எனுவங்குளம் மற்று இழப்பீட்டு தொகையை கம்பனிக்கு அரசின் செதுக்குளிய கிராம சேவையாளர் பெற்றுக் கொள்ள மதிப்பீட்டின் பிரிவுகளில் கூட்டுத்தாபனத்திற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை அடிப்படையில்

சொந்தமாக இருந்த காணிகளின் எடுக்கப்படும். உரித்து 2018 யூன் 21 ஆந் திகதி மற்றும் 2018 நவம்பர் 14 ஆந் திகதியும் அதிவிசேட வர்த்தமானி மூலம் அரசிற்கு கையேற்கப்பட்டிருந்தது. மேலே குறிப்பிடப்பட்ட செயற்திட்டங்களை செயற்படுத்துவதற்காக அக்காணிகளின் உரித்தினை கூட்டுத்தாபனத்தினால் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு 2020 யூலை மாதம் கையளிக்கப்பட்டிருந்த போதும் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமன அக்காணிகளை அரசின் மதிப்பீடின் அடிப்படையில் இழப்பீட்டு தொகையொன்று 2020 யூலை மாதம் வரை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

இழப்பீடினை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.2 செயற்பாட்டு செயற்திறனின்மைகள்

	கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ)	<p>கூட்டுத்தாபனம் உருவாக்கப்பட்ட பிரதான நோக்கமான சிமேந்து மற்றும் அண்மித்த உற்பத்திகளை மேற்கொள்ளல் மற்றும் அவற்றை விற்பனை செய்வதாக இருந்த போதும், மீளாய்வாண்டில் எவ்வித செயற்பாடுகளும் இடம்பெற்றிருக்கவில்லை. 2016 ஆம் ஆண்டின் போது சுயமாக ஒய்வுபெற்று இழப்பீட்டு முன்மொழிவுத் திட்டம் செயற்படுத்தப்பட்டதன் பின்னர் பொது முயற்சிகள் திணைக்களத்தினால் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான ஆதனங்களின் பரிபாலனம், முகாமைத்துவம் மற்றும் ஆக்கபூர்வமான முன்மொழிவுகளில் சுடுபடல் கூட்டுத்தாபனத்தின் தற்போதைய பதவியணியின் கடமைகளாக அறிவிழுத்தல் வழங்கப்பட்டிருந்தன. எனினும், அச் செயற்பாட்டை நிறைவேற்றுவதற்கு மீளாய்வாண்டில் செயற்திறனாகவும், மிகவும் ஆக்கபூர்வமாகவும் நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை. அத்துடன் வழங்கப்பட்டுள்ள ஆலோசனையின் பிரகாரம் கூட்டுத்தாபனத்தின் எஞ்சிய பணம் திறைசேரிக்கு அனுப்புவதற்கு பதிலாக கூட்டுத்தாபனத்திற்கு கிடைத்த பணம் எவ்வித எழுத்து மூலம் அனுமதி பெற்றுக்கொள்ளப்படாமல் நிலையான கைவுக்களில் முதலீடு செய்யப்பட்டிருந்தது.</p>	<p>சுயமாக இழப்பீட்டு முன்மொழிவுத் திட்டம் செயற்படுத்தப்பட்ட பின்னர் கூட்டுத்தாபனத்தின் பிரதான நோக்கங்கள் மற்றும் தொடர்புடைய செயற்பாட்டு நடவடிக்கைகளில் சுடுபட முடியாது. எஞ்சிய ஊழியர்களைப் படிப்படை நடவடிக்கைகள் நடாத்திச் செல்லப்படுகின்றன.</p>	<p>சுயமாக இழப்பீட்டு முன்மொழிவுத் திட்டம் செயற்படுத்த போது வழங்கிய ஆலோசனைகளின் பிரகாரம் செயற்பட வேண்டும்</p>

3.3 சர்ச்சைக்குரிய கொடுக்கல் வாங்கல்கள்

	கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ)	<p>1996 ஆகஸ்ட் 23 ஆந் திகதி கைச்சாத்திட்ட 495 ஆம் இலக்க அருவக்காலு- முருங்கைக்கல் படிவுடன் கூடிய காணியை கம்பனியொன்றுக்கு குத்தகைக்கு வழங்குவதற்குரிய குத்தகை ஒப்பந்த நிபந்தனைகள் சில 2019 நவம்பர் 07 ஆந் திகதி கையொப்பமிட்ட 268 ஆம் இலக்க மேலதிக குத்தகை ஒப்பந்த உடன்படிக்கையில் திருத்தம் செய்யப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் திருத்திய குத்தகை வாடகையாக மீளாய்வாண்டில் ரூபா 58,021,840 தொகையை இரண்டு தவணைகளில் கூட்டுத்தாபனம் பெற்றுக் கொண்டிருந்தது. சட்டமா அதிபரின் எழுத்து மூல அங்கீகாரம் இல்லாமல் மேற்கொள்ளப்பட்டன. இந்த மேலதிக குத்தகை உடன்படிக்கையில் 1993 ஆம் ஆண்டிலிருந்து 2018 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குரிய அதிகரிக்கப்பட வேண்டிய குத்தகை வாடகை தொடர்பாக குறிப்பிடப்படாமையால் அக்காலப்பகுதிக்குரிய குத்தகை வாடகையின் அதிகரிப்பு கூட்டுத்தாபனத்தினால் இழக்கப்பட்டிருந்தது. மேலும், குத்தகை வாடகை அதிகரிக்கும் சதவீதம் 12 எனவும் 2019 ஆம் ஆண்டிற்கான திருத்திய வாடகை அமெரிக்க டொலர் 319,318 என குறிப்பிட்டு கூட்டுத்தாபனத்திற்கு சாதகமற்ற உடன்படிக்கைக்கு சட்டமா அதிபரின் அங்கீகாரமின்றி 2019 நவம்பர் 07 ஆந் திகதி கூட்டுத்தாபனத்தின் முன்னால் தலைவர் கையொப்பமிட்டிருந்தார்</p>	<p>கணக்காய்வு விசாரணையில் குறிப்பிடப்பட்ட விடயங்களை ஏற்றுக் கொள்கின்றோம்</p>	<p>உடன்படிக்கை கைச்சாத்திட முன்னர்ச்சட்டமா அதிபர் மற்றும் வரிசை அமைச்சின் ஆலோசனை பெற்றுக்கொள்ளப் பட வேண்டியதுடன் அங்கீகாரம் கிடைத்தவுடன் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட வேண்டும்.க்கு சட்டமா அதிபரின் அங்கீகாரமின்றி</p>
(ஆ)	<p>2017 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கூட்டுத்தாபனத்தற்கு சொந்தமான அருவக்காலு முருங்கைக்கல் கூடிய காணியின் மண்ணில் ஆரம்ப சாத்தியவள் ஆய்வொன்றை மேற்கொள்வதற்காக எழுத்துமூலம் உடன்படிக்கையொன்று இல்லாமல் தனியார் நிறுவனமொன்றிற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் காலப்பகுதிக்குள் கூட்டுத்தாபனத்திற்கு ஓராண்டிற்கு 20,000 ஜக்கிய அமெரிக்க டொலர்கள் வீதம் மொத்தம் ரூபா 4,273,444 கிடைத்திருந்தது. அதன் பிரகாரம் இத்தனியார் கம்பனி 03 ஆண்டு காலப்பகுதியில் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான காணியில் கணிய வளங்கள் ஆய்வு செய்யப்பட்டு பெற்றுக் கொண்ட பெறுமதி மற்றும் கணிய வளங்கள் என்னவென்பது தொடர்பாக எவ்வித தகவல்களும் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்படவில்லை. அத்துடன் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான கணிய வளங்கள் முறையான நிர்வாகம் மற்றும் முகாமைத்துவம் ஒன்று இல்லாமல் தனியார்</p>	<p>ஆராய்ச்சிக்காக காணிக்கு உள்வருதலுக்கான அனுமதி மாத்திரம் வழங்கப்பட்டிருந்தது.</p>	<p>கனிய வளங்கள் மற்றும் காணிக்கு சொந்தமான இருப்பதால் இக்கணிய வளங்கள் யெ தொடர்பாக கூட்டுத்தாபனம் ஆராய்ந்து கூட்டுத்தாபனத்தி ன் வளங்களை பாதுகாக்க வேண்டும்.</p>

கம்பனியோன்றின்
வழங்கப்பட்டிருந்ததாக அவதானிக்கப்பட்டது.

3.4 விளைவற்ற அல்லது குறைப்பயன்பாட்டிலான சொத்துக்கள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
<p>கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான கொள்ளுபிடியில் அமைந்து 89.07 பேர்ச் காணி விலை மதிப்பீட்டுத் திணைக்களத்தினால் 2017 மார்ச் 17 ம் திகதி ரூபா 735,000,000 இற்கு மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது, அதிகளும் நிதி மற்றும் பொருளாதார பெறுமதி கொண்ட இந்தக் காணி, பெறுகை நடைமுறையொன்று பின்பற்றப்படாமலும் முறையான எழுத்துமூல உடன்படிக்கையொன்று மேற்கொள்ளப்படாமலும் 07 நிறுவனங்களுக்கு வாகனங்களை நிறுத்திவைப்பதற்கு வழங்கப்பட்டிருந்தது, அதன் பிரகாரம் 2019 ஆம் ஆண்டில் மொத்தம் ரூபா 5,077,401 ஆன வாடகை வருமானம் ஈட்டப்பட்டிருந்தது. விளைவற்ற வகையில் உள்ள இக்காணியை மிகவும் பயனுள்ள முதலீடொன்றுக்கு ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிவல்லை.</p>	<p>கூட்டுத்தாபனத்தின் புதிய முகாமைத்து வத்தினால் இக்காணி ஆக்கபூர்வமான செயற்பாட்டிற்கு பயன்படுத்தப்பட வேண்டும்.</p>	

4. கணக்களி பொறுப்பும் நல்லானுகையும்

4.1 உள்ளகக் கணக்காய்வு

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
<p>2003 யூன் 02 ஆந் திகதிய பீஸ் 12 ஆம் இலக்க சுற்றுறிக்கையின் பிரகாரம் குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டங்கள் நடாத்தப்பட வேண்டிய போதும் கூட்டுத்தாபனத்தினால் மீளாய்வின் 3 குழுக் கூட்டங்கள் மாத்திரம் நடாத்தப்பட்டிருந்தன.</p>	<p>மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டங்கள் நடாத்தப்பட நடாத்தப்பட வேண்டும்.</p>	<p>சுற்றுறிக்கையின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.</p>